[2017 மார்ச் 22

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. செங்குட்டுவன், உட்காருங்கள். இன்றைக்கு நிறைய அலுவல்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது, உட்காருங்கள். (குறுக்கீடுகள்) திரு. அன்பழகன், உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் பேசுவதெல்லாம் எதுவும் record ஆகாது, உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் குறிப்பிடும் பிரச்சினையை, நாளைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறேன். அதன்பின்னரும் நீங்கள் எழுந்து கேட்டால் எப்படி? நீங்கள் இன்று காலையில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, இவ்வாறு எல்லாம் அவையில் raise செய்தால் எப்படி? திரு. செங்குட்டுவன், இன்று காலையில் கொடுத்துவிட்டு raise செய்தால் எப்படி? அதை நாளைக்கு பார்க்கிறேன் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் இவ்வாறு raise செய்வது முறையல்ல. அவை விதிகளுக்கு முரணாக உங்கள் பணி இருக்கிறது, உட்காருங்கள்.

(ஆ) குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: தமிழகத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது குறித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர், மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. அர. சக்கரபாணி, திரு. கு. பிச்சாண்டி, திரு. இ. பெரியசாமி, திரு. கே.ஆர். பெரியகருப்பன், முனைவர் க. பொன்முடி, திரு. டி.ஆர்.பி. ராஜா, திரு. க. அன்பழகன், திரு. டி. செங்குட்டுவன், திரு. ஐ.பி. செந்தில்குமார், டாக்டர் (திருமதி) பூங்கோதை, திரு. துரை. கி. சரவணன், டாக்டர் ஆர்.டி. அரசு, திரு. ஒய். பிரகாஷ், திரு. பி. முருகன், திரு. எம். இராமச்சந்திரன், திரு. மா. சுப்பிரமணியன், திரு. துரை. சந்திரசேகரன், திரு. எஸ். அரவிந்த் ரமேஷ், திரு. எ.வ. வேலு, திரு. அ. சௌந்தரபாண்டியன், திரு. நா. கார்த்திக் ஆகியோர் விதி 55–ன்கீழ் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். இதனை சிறப்புக் கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்கிறேன். மாண்புமிகு உறுப்பினர் திரு. கு. பிச்சாண்டி அவர்கள் இதுகுறித்து மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவார்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு. கு. பிச்சாண்டி அவர்கள்.

2017 மார்ச் 22]

***திரு. கு. பிச்சாண்டி:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டதாலும், 140 ஆண்டு காலமாக இல்லாத வறட்சியை தமிழகம் சந்தித்திருக்கின்ற காரணத்தாலும், 32 மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. கிராமத்திலே மக்கள் 10 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கும் ஒரு குடம் தண்ணீரை வாங்கிக் கொண்டிருக்கிற நிலைமை இருக்கிறது. பல்வேறு வீடுகளிலே லாரிகளிலே தண்ணீரை கொண்டுவரக்கூடிய நிலைமை எல்லாம் இருக்கிறது. காவேரியை ஆதாரமாக வைத்துக்கொண்டும், கொள்ளிடத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டும் தீட்டப்பட்டுள்ள 146 குடிநீர்த் திட்டங்கள் முடங்கிப் போய் உள்ளன. அதேபோல ஒகேனக்கல் திட்டத்திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற இடங்களுக்கெல்லாம் தண்ணீர் கிடைப்பது பாதி அளவுக்கு மேல் குறைந்து போயிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்திருக்கிறது. இன்றைக்கு கர்நாடக அரசு 2,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்கள் தண்ணீர் தர முடியாது என்று சொல்கிறார்கள். நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசி தண்ணீரைப் பெற்று குடிநீர்ப் பிரச்சினையைப் போக்க ஆவன செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளான செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி, செங்குன்றம் ஏரி, சோழவரம் ஏரி, போரூர் ஏரி ஆகியவற்றின் மொத்தக் கொள்ளளவு 11 ஆயிரம் மில்லியன் கன அடி. தற்போது இருக்கும் தண்ணீரின் அளவு 1,200 மில்லியன் கன அடி. சராசரி தேவை 830 மில்லியன் கன அடி. தற்போது வழங்கப்படுவது 530 மில்லியன் லிட்டர் தண்ணீர். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இது 400 மில்லியன் லிட்டராகக் குறையும் என்று சொல்லப்படுகிறது. சென்னை மாநகரம் பல மாவட்ட மக்கள் வந்துபோகிற இடம். அதிகமாக மக்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் இடம் சென்னை என்பதால் லாரிகள் மூலமாகவும், அதிகமாக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தும் தண்ணீர் வழங்க வேண்டும். மேலும், கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை வழங்க வேண்டும்.

முற்பகல் 11-25

அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், பழனி, தொப்பம்பட்டி ஊராட்சிகளில் மிகவும் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணையிலிருந்து ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

கீழ்ப்பெண்ணாத்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வேட்டவலம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சின்னசேலம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்ற குடிநீர்த் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும். திருக்கோவிலூர் பகுதி, விழுப்புரம் மாவட்டத்திலெல்லாம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலே பாதியளவுகூட தண்ணீர் வருவதில்லை. சாத்தனூர் அணையிலே தண்ணீர் இருக்கிறது. அதைத் திறந்துவிட்டால் கண்டிப்பாக எல்லா குடிநீர்த் திட்டங்களுக்கும் குடிநீர் வழங்க முடியும். இவற்றையெல்லாம் உடனடியாக அரசு செய்து தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்தி, குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், உள்ளாட்சித் துறைகளிலே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால், B.D.O.–க்கள் வேலை செய்யவில்லை. கிராமத்திலே எங்கே பார்த்தாலும் குடிநீர் கிடைக்கவில்லை என்று சாலை மறியல் நடத்துகிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கண்டு, அதிகாரிகள் பணியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாவது, அனைத்து இடங்களிலும் குடிநீர்த் திட்டங்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். இருக்கின்ற அதிகாரிகளும் சரிவர செயல்படுவதில்லை. ஆகவே, பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்களில் தண்ணீர் இருந்தும் சரியாகக் கிடைப்பதில்லை. பல இடங்களில் பைப்லைன்கள் உடைந்து போயிருக்கின்றன. பல இடங்களிலே திருட்டுத்தனமாக பைப்லைன் மூலமாக தண்ணீர் எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.

வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் அதிக அளவில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் இருக்கும் என்பதை மனதில்கொண்டு, இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவேரி தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும்.

சாத்தனூர் அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

அகமதாபாத்தில் இருக்கின்ற ஓர் ஊரிலே தண்ணீரை வீணாக்காமல், தண்ணீர் பிடித்தவுடன் பைப்புகளையெல்லாம் உடனுக்குடன் மூடிவைக்கிறார்கள். தண்ணீர் வீணாகாமலிருப்பதைக் கண்காணிப்பதற்கு நிறைய ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் சிறப்பாகப் பணிபுரிந்து, மக்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதால் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கக்கூடிய ஒரு நிலை இருக்கிறது.

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை, அனைத்து நகராட்சிகளிலும் ஆணையர்கள் இல்லை. ஆகவே, நகராட்சிகளில் உரிய அதிகாரிகளை நியமித்து, குடிநீர்த் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலே அரசு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்து அமர்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. எஸ்.பி. வேலுமணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழக வரலாற்றில், கடந்த 142 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் பருவமழை பொய்த்திருக்கிறது. 142 வருடங்களுக்கு முன்னால்தான் இவ்வளவு பெரிய வறட்சி ஏற்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு சதவீதம் என்றாலும்கூட மொத்தமாக 62 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் பல ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், எனது தலைமையிலும், துறை மூலமாக பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு, தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க 976 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறுகள்

அமைத்தல், பழைய ஆழ்துளைக் கிணறுகளைப் புனரமைத்தல், சிறு மின்விசை பம்புகள் மற்றும் கைப்பம்புகள் அமைத்தல், லாரிகள்மூலம் குடிநீர் வழங்குதல், பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவுதல், பழுதடைந்த மோட்டார்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டதுபோல தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய குடிநீர்ப் பிரச்சினை என்பது மிகவும் கடுமையான பிரச்சினை. இது, இயற்கையாக வந்த பிரச்சினை. இயற்கையாக ஏற்பட்டிருக்கக்கூடிய இந்தப் பிரச்சினை, மழை பெய்தால்தான் முழுமையாக முடிவுக்கு வரும். கொள்ளிடம், காவேரி ஆறு, மதுரை மாவட்டம் என்று எல்லா இடங்களிலும் கடுமையான வறட்சியினால் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அதைப்போல, ஒவ்வொரு பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற மக்களுக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படுகிறது. ஆட்டோக்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

பொதுவாக, எந்த இடத்தில் போர்வெல் போட்டாலும், அந்த இடத்தில் ஒரு வாரம், 10 நாட்களில் தண்ணீர் வற்றிப் போய்விடுகிறது. போர்வெல் போட்ட இடத்தில் தண்ணீரில்லாமல் போய்விடுகிறது. அந்தமாதிரியான மோசமான நிலைமைகள் இருந்தாலும்கூட, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அரசு குடிநீர்ப் பிரச்சினையை எந்தெந்த முறையிலெல்லாம் சமாளிக்க முடியுமோ, அந்தந்த முறைகளில் சமாளித்து வருகிறது.

அதேபோல, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டவாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு பணியாளர்களை நியமிப்பது, பைப்லைன்களைப் பழுது நீக்கம் செய்வது போன்ற அனைத்தையும் நாங்கள் சரியான முறையில் கவனித்து வருகிறோம். ஏதாவது குறிப்பிட்ட சில பிரச்சினைகள் இருந்தாலும், உடனடியாக துறைச் செயலாளர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 11-30

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எடுத்த தீர்க்கதரிசனமான நடவடிக்கையின் காரணமாக, நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. 2016 ஆம் ஆண்டு, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததன் காரணமாக, கிருஷ்ணா நதி நீர்வரத்து குறைந்ததாலும், நீராதாரங்களின் இருப்பு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

சென்னை மாநகர மக்களுக்கு ஏரிகள், கிருஷ்ணா நதி நீர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், வீராணம் திட்டம், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீராதாரங்கள், பூண்டி மற்றும் தாமரைப்பாக்கம் கிணற்றுத் தளங்கள்மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு உறுப்பினர் 400 மில்லியன் லிட்டர் என்று சொன்னார். ஆனால், 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் குடிநீர் அளவு குறைகின்றபட்சத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கிணறுகளிலிருந்து வாடகைக்கு குடிநீரை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் குடிநீர் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வந்தால் குடிநீர் அளவு அதிகமாகின்ற சூழ்நிலை ஏற்படும். எனவே, 400 மில்லியன் லிட்டர் தண்ணீர் என்பதை 550 மில்லியன் லிட்டர் தண்ணீராக maintain செய்யலாம்.

வருகிற மே மாதத்தில் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் வற்றிப்போகும் சூழ்நிலையை எதிர்பார்த்து, வறட்சி நிவாரணப் பணிகளுக்கு சுமார் 100 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையைத் தவிர்த்து, இதர பகுதிகளில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரக்கூடிய 553 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்மூலம் 4.21 கோடி மக்கள் பயன்பெறும்வகையில், நாளொன்றுக்கு 1,565 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

[திரு. எஸ்.பி. வேலுமணி] *[2017 மார்ச் 22*

வறட்சியைச் சமாளிக்க, புதிய ஆழ்துளைக் கிணறுகள், புதிய நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட 1,898 நீராதார புனரமைப்புப் பணிகள் 98.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வறட்சியைச் சமாளிக்கும்பொருட்டு, குடிநீர் லாரிகள்மூலம் 10 மாநகராட்சிகள் மற்றும் 68 நகராட்சிகளில் 189 நகராட்சி லாரிகள், 167 தனியார் வாடகை லாரிகள் மூலம் தினமும் 15 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வறட்சி நிவாரணப் பணிகளின்கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1,337 புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் 65.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தேதியில், 839 பணிகள் 26.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சிப் பகுதிகளில் மார்ச் 2017 வரை குடிநீர் வழங்குதலில் எவ்விதப் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பில்லை. பேரூராட்சிகளில் வறட்சி நிவாரணப் பணிகளின்கீழ் 3,595 பணிகள் 46.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 1,749 பணிகள் 10.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 1,846 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

ஊரகப் பகுதிகளில் வறட்சி நிவாரணப் பணிகளின்கீழ், 703.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்ப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர்த் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, பணிகள் மேற்கொள்ள மத்திய, மாநில நிதிக் குழு மானியம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி மற்றும் 14–வது நிதிக் குழு செயலாக்க மானியம், மொத்தம் 818.25 கோடி ரூபாய், அரசால் ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பான முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், 2017 பிப்ரவரி மாதத்தில், மாநில நிதிக் குழு மானியமாக 114.58 கோடி ரூபாயும், 2017 மார்ச் மாதத்தில் 131.26 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை குடிநீர் விநியோகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2017 மார்ச் 22] **[திரு. எஸ்.பி. வேலுமணி]**

மாநில பேரிடர் நிவாரண நிதியில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாய் திட்டம் 2–ன்கீழ் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,200 சிறு பாசன கண்மாய்களைத் தூர் வாருதல், குளங்கள் புனரமைத்தல், மதகுகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட முழுமையான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிய அனைத்து நிதிகளையும், முன்னுரிமை அடிப்படையில் குடிநீர்ப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, 703.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8,874 பணிகள் எடுக்கப்பட்டு, இன்றைய தேதியில் 4,271 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆகவே, இயற்கையால் வந்த குடிநீர்ப் பிரச்சினைகள்மீது போர்க்கால அடிப்படையில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் குடிநீர்ப் பிரச்சினையில் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அறிவுறுத்தியுள்ளார்கள்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசின் ஆரம்ப காலத்திலிருந்து பார்த்தோம் என்றால், அதாவது 2011–க்கு முன்னால், மொத்தமாக, 4,945 மில்லியின் லிட்டர் குடிநீர் மட்டுமே மொத்தமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், 6,875 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 1,930 மில்லியன் லிட்டர் அதிகமாக இருக்கிறது. இப்போது இந்த வறட்சி வந்த காரணத்தால் இந்தச் சூழ்நிலை வந்திருக்கிறது. நம்முடைய முன்னோர்களும் இந்தமாதிரியான கடுமையான வறட்சியை பார்த்து இருக்கமாட்டார்கள். 142 வருடங்கள் என்றால் இப்போது யாரும் இருக்கமாட்டார்கள். எனவே, இந்த வறட்சியினால் ஏற்படும் குடிநீர்ப் பிரச்சினையை கண்டிப்பாக மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு சமாளிக்கும்.

[திரு. எஸ்.பி. வேலுமணி] [2017 மார்ச் 22

முற்பகல் 11-35

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியில் இருக்கக்கூடிய பிரச்சினைகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு அதிகாரிக்கும், அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கே இருக்கக்கூடியவர்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதனை முறையிடுவதற்கு தனியாக தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கின்றோம், அதனை attend செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். அதேபோன்று 6–00 மணிக்கே rounds போக வேண்டும் என்று எல்லோரையும் அறிவுறுத்தியுள்ளோம். அதேபோன்று தண்ணீரையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லி இருக்கின்றோம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதனை அதிகாரிகளிடத்தில் எடுத்துச் சொல்லலாம். அங்கு முடியாவிட்டால் என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் சிறப்பாகச் செயல்பட்டுவரும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசால் தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆக்கபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.

140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வறட்சி, பருவ மழை குறைவு, ஏரிகளில் நீர் இருப்பு குறைவு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு என பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் இயற்கையால் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்சினையை இந்த அரசு மிகவும் திறமையாகக் கையாண்டு சமாளித்து வருகிறது.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை உலக நாடுகளே பாராட்டும் வகையில் செயல்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தினார்கள். மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் இந்த அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கொண்டு வரப்பட்டுள்ள குடிமராமத்து திட்டத்தைச் செயல்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் பட்ஜெட்டில்கூட 300 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேற்றையதினமே எங்களது

துறையிடம் பேசி அறிவுறுத்தியிருக்கின்றார்கள். இன்று உலக தண்ணீர் நாள். இந்த நாளில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதியில் உள்ள பொது மக்களை சந்தித்து, குடிநீரை வீணாக்காமல், சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கண்டிப்பாக அதனைச் செயல்படுத்திட வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டு, இதன்மீது மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (குறுக்கீடு) எல்லாப் பகுதிகளிலும் கிடையாது. B.D.O., போராட்டம். . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. அன்பரசன், இதெல்லாம் முறையல்ல. இப்படியெல்லாம் உட்கார்ந்துகொண்டு பேசக் கூடாது. (குறுக்கீடு) குடிநீர்ப் பிரச்சினை என்பது ஒரு முக்கியமான பிரச்சினை. இத்தனை பேர் கேள்விகளைக் கேட்டீர்கள். விதியின்கீழ் அவற்றிற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பதிலை பொறுமையாகக் கேட்கமாட்டேன் என்கின்றீர்களே!

மாண்புமிகு திரு. எஸ்.பி. வேலுமணி: ஊராட்சி செயலாளர் அந்தஸ்து கொடுத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்கள் கேட்ட அனைத்து சலுகைகளையும் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு செய்து கொடுத்திருக்கின்றது. அவர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். B.D.O. அலுவலகத்தில் Engineers எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு பகுதியில் இது நடக்கிறது. நம்முடைய அதிகாரிகள், அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது அங்கே இருக்கின்ற அலுவலர்களை வைத்து பணியைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஏதாவது ஒரு பகுதியில் ஒரு பிரச்சினை என்றால், அவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போதுஇருக்கக்கூடிய போர்வெல்லைகூட flushபண்ண வேண்டும் என்று கூறினார்கள். அதுவும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நீங்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் அங்கே இருக்கக்கூடிய B.D.O. அலுவலகத்தில் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வரலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்துப் பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எங்கேயாவது நடவடிக்கை

எடுக்கப்படவில்லை என்றால் அதை என்னுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தால், மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு சிறப்பாகச் செயல்படுத்தும். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: எல்லாவற்றையும் மானியக் கோரிக்கையில் பேசலாம். இப்போது குடிநீர்ப் பிரச்சினை எடுக்கப்பட்டிருக்கிறது. குடிநீர்ப் பிரச்சினைக்குத்தான் இப்போது அமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

மாண்புமிகு திரு. எஸ்.பி. வேலுமணி: மாண்புமிகு எதிர்க்கட்சிக் கொறடா கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிவிடுகிறேன். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி எல்லாமே குடிநீருக்காகச் செலவிட வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. மாண்புமிகு எதிர்க்கட்சிக் கொறடா flush பண்ண வேண்டும் என்று கூறியதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இ) நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்தல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு உறுப்பினர் திரு. அர. சக்கரபாணி, மாண்புமிகு உறுப்பினர் திரு. சிவ.வீ. மெய்யநாதன், மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ். ரகுபதி, மாண்புமிகு உறுப்பினர் திரு. துரை. சந்திரசேகரன் ஆகியோர் பேரவை விதி 55–ன்கீழும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் மாண்புமிகு திரு. கரி. இராமசாமி அவர்கள் சட்டமன்றப் பேரவை விதி 56–ன்கீழும் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். இதனை சிறப்புக் கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்கிறேன். இதுகுறித்து அறிவிப்பு கொடுத்தவர்கள், கட்சிக்கு ஒருவர் என்ற முறையில், சுருக்கமாக மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரலாம். முதலில் மாண்புமிகு உறுப்பினர் திரு. சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள்.

திரு. சிவ.வீ. மெய்யநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில்